

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

படல்கும்புற பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு படல்கும்புற பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும்

எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வண்டின் நீர் வருமானம் ரூபா 238,334 ஆல் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது சீராக்குவதாக	கணக்குகள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு இறுதி இருப்பாக காண்பிக்கப்பட வேண்டிய ரூபா 164,384 தொகை பொறி மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தன	- மேற்படி -	- மேற்படி -
(இ) கட்டுகலகல்கே கல் சுற்றுலா வலயத்தில் அலுவலக வசதிகளை வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,645,000 பெறுமதியான கொள்கலன் தொகுதி காணி மற்றும் கட்டிடங்களில் கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதிலும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கு செய்யப்பட்டிருந்தன	- மேற்படி -	- மேற்படி -

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம்			
(i) 19 (xii) பிரிவு	பிரதேச சபைக்கு சொந்தமான 14 கடைகளை குத்தகைக்கு வழங்கும் போது விடயப் பொறுப்பு அமைச்சரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.	அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு உதவி உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக	சபைக்கு சொந்தமான ஆதனங்களை நீண்ட காலமாக குத்தகைக்கு வழங்குவதற்கு விடய பொறுப்பு அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்
(ii) 24(1) ஆம் பிரிவு	சபையால் நடத்திச் செல்லப்படுகின்ற வீதி பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட 355 வீதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு இருக்கவில்லை	எதிர்காலத்தில் நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக	வீதி பதிவேடு நாளதுவரையாக்கப் பட்டு பேணி செல்லப்பட வேண்டியதுடன் அதில் உள்ள வீதிகளை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்
(ஆ) தனியார் வியாபாரங்கள் தொடர்பான உப உறுப்புரையின் 31 (iii) மற்றும் 40 ஆம் பிரிவு	குத்தகையாளர்களால் குத்தகை உடன்படிக்கை களுக்கு முரணாக 02 கடைகளை வேறு தரப்பினருக்கு கையளித்திருந்தனர்	எதிர்காலத்தில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	உப உறுப்புரைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ) 1978 இன் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் 83(1) ஆம் பிரிவு	2018 ஆம் ஆண்டு முதல் 2020 வரை அங்கீகரிக்கப் பட்டிருந்த 74 கட்டிட திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டு இணக்கச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் இணக்க சான்றிதழ்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக	இணக்க சான்றிதழ்களை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 19,647,458 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 11,397,831 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரியதாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பிடப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பிடப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	3,742,944	3,590,638	2,844,678	885,843	3,250,274	3,404,891	2,341,343	1,063,549
(ii) வாடகை	6,416,200	3,931,093	3,873,693	189,450	3,949,600	3,876,782	3,707,307	169,475
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணங்கள்	610,025	808,250	808,250	-	730,200	444,150	444,150	-
(iv) ஏனைய வருமானம்	13,237,800	26,604,622	17,493,310	14,250,649	22,250,000	17,891,606	7,322,119	10,569,487
மொத்தம்	24,006,969	34,934,603	25,019,931	15,325,942	30,180,074	25,617,429	13,814,919	11,802,511

2.2 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்டிருந்த ரூபா 34,934,603 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 15,325,942 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது பட்டியலிட்ட மொத்த வருமானத்தில் 44 சதவீதம் ஆக இருந்தது.	பட்டியலிடப்பட்ட வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(ஆ) ஏனைய நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு ஜனவரி 01 ஆம் திகதியில் உள்ளவாறு 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய நிலுவை இயந்திர வாடகை ரூபா 205,470 தொகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரை அறவிட முடியாமல் இருந்தது.

குறித்த நபர்களுக்கு எழுத்து - மேற்படி - மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக

2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

மாகாண சபையின் பிரதான நிறுவன வருமானத்தை விரைவில் செயலாளரிடமிருந்தும் ஏனைய அறவிடுவதற்கு நடவடிக்கை அதிகாரிகளிடமிருந்தும் மீளாய்வாண்டின் எடுக்கப்பட்டு வருவதாக திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 1,328,021 தொகையும் முத்திரைக் கட்டணங்கள் ரூபா 12,187,313 ஆக இருந்தது.

நிறுவன வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக

நிறுவன வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) பிரதேச சபையால் 2017 ஆம் ஆண்டு முதல் கடியன்தலாவ திருவாணா கணிய பணிவுடன் கூடிய காணியை கையேற்பதற்கும் கணிய அகழ்வு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக ரூபா 210,760 ஆன செலவொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் குறித்த காணியை கையேற்கப்படாதிருந்தருடன் திருவாணா அகழ்வதற்குரிய சுற்றாடல் அனுமதி பத்திரம் மற்றும் அகழ்வு தொடர்பான அனுமதி பத்திரமும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

காணியை கையேற்பதற்காக பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக.

காணியை கையேற்ற பின்னர் குறித்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டு செயற்திட்டத்தை விரைவாக செயற்படுத்த வேண்டும்.

(ஆ) பிரதேச சபையினால் பிரதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்தின் நிதியை ஏற்பாட்டின் பேரில் ரூபா 54,654,409 தொகை செலவிடப்பட்டு 2023 ஜூன் 22 ஆம் தேதி வேலை பூர்த்தி செய்யப்பட்ட வாரச்சந்தை பல்நோக்கு கட்டிடத்தின் கீழ்மாடி நிர்மான செயற்திட்டத்தின் கட்டிட திட்டத்திற்காக மீளாய்வாண்டின் டிசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

2025 ஆம் ஆண்டில் குறித்த பொதுப்பணி மேற்கொள்ளப்பட்டு கட்டிடத்திற்கான அனுமதி பெற்று கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக.

கட்டிட திட்டத்துக்காக அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எதிர் நிர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) பிரதேச சபைக்குரிய 02 வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக விளைவிற்று காணப்பட்டன.

குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் செயல்படாமல் காணப்படுகின்ற பழைய வாகனங்களை கைதவிர்ப்பதற்கு மாகாண இயந்திர

செயலற்றதாக காணப்படும் வாகனங்களை திருத்தி தவிப்பதற்காக விரைவில் எடுத்தல் வேண்டும்.

பணிப்பாளருக்கு
வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளதாக.

- (ஆ) பிரதேச சபையில் 2021 நவம்பர் 15 ஆம் திகதி வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த ரூபா 548,816 முடிவு வேலை பெறுமதியான பேருந்து நிறுத்துமிட வளவில் அமைந்துள்ள இறைச்சிக்கடை குத்தகைக்கு வழங்க முடியாமல் விலைவாறு காணப்பட்டது.
- (இ) பிரதேச சபையால் பிரதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்தின் நிதி ஏற்பாட்டின் கீழ் ரூபா 54,654,409 தொகை செலவிட்டு 2023 ஜூன் 23 ஆம் திகதி வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த வாரச்சந்தை பல்நோக்கு கட்டிடத்தைக் குத்தகைக்காக ரூபா 72,733 செலவழித்து பத்திரிகை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்த போதும் உரிய சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொண்டு இந்த செயற்கை திட்டத்தை செயற்படுத்தாமையால் கட்டிடத்தில் வாரச்சந்தையை நடத்தி செல்ல முடியாதிருந்ததுடன் உரிய கட்டிடத்தை குத்தகைக்கு எடுக்கவும் எவரும் முன்வரவில்லை அதன் பிரகாரம் செலவிடப்பட்ட ரூபா 54,654,409 தொகை மற்றும் பத்திரிகை விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 72,733 தொகை என மொத்தம் ரூபா 54,727,142 தொகை சிக்கனமற்ற செலவினம் ஒன்றாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (ஈ) பிரதேச சபைக்கு உரிய காணி 95 காணிகளை உரித்தினை சபைக்கு கையேற்கப்படாமல் இருந்ததுடன் 77 காணிகளின் அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- எதிர்காலத்தில் மாதாந்த வாடகை திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் பெறுகை செய்து குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
- 20 வருடங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்காக மீண்டும் மதிப்பீடு செய்து விடயப் பொறுப்பு அமைச்சரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக.
- சபைக்கு சொந்தமான ஆதனங்களை பயன்பாட்டுக்கு எடுக்காமல் விளைவற்ற வகையில் வைத்திருந்த மையால் சபைக்கு உழைக்கக் கூடியதாக இருந்த வருமானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
- சபைக்கு உரிய ஆதனங்களின் உரித்தை கையேற்பதற்காக விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
- அளவீட்டு கட்டளையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதுடன் அளவீட்டு கட்டளை நில அளவை திணைக்களத்திற்கு வழங்கி செலவின மதிப்பீடு கிடைத்த பின்னர் பணம் செலுத்தி அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக

(உ)	பிரதேச சபையால் நிலையான சொத்துக்கள் பதிவேடொன்று முறையாக பேணிச்செல்லப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் சரியாக தயாரித்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	நிலையான சொத்துக்கள் பதிவேடு முறையாகவும் வரையாகவும் பேணிச் செல்லப்பட வேண்டும்.
-----	--	---	---

3.3 வெளிப்படையான முறைகேடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

பிரதேச சபைக்குரிய கெப் வண்டி 2023 மே 12 ஆந் திததி அளவில் ஓட்டக் குறிப்பு புத்தகத்தின் பிரகாரம் 263807 கிலோமீட்டர் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் வாகனத்தின் மைலோ மானியின் பிரகாரம் 265326 கிலோ மீட்டர் பயணித்து இருந்தமை கடமை அல்லாத பிரயாணங்களுக்காக 1519 கிலோமீட்டர் முறையற்ற நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மற்றும் வாகனம் தொடர்பாக கட்டுப்பாடு ஒன்று பேணிச் செல்லாமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது

இது தொடர்பாக புலனாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக

புலனாய்வு பரிந்துரைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 03 பதவிகளுக்குரிய 04 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்றும் 01 பதவிகளுக்கரிய 08 மிகைகளும் காணப்பட்டன.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக கோரப்பட்டுள்ளதாகவும் முன்னைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆட்சேர்ப்பு மற்றும் வருடாந்த இடமாற்றம் ஊடாக இந்நிலைமை உருவாகியுள்ளதாக .

பதவியணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதுடன் மிகை பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதிட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றம் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 05 வருமான விடயங்களில் 32 சதவீதம் முதல் 1237 சதவீதம் வரையிலும் 06 செலவின விடயங்களில் 37 சதவீதம் முதல் 619 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டு

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் முறையாக பாதிட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

வருடாந்த பாதிட்டு மதிப்பீடு நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டியதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

4.2 சுற்றாடல் சிக்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபையால் சேகரிக்கப்படுகின்ற கழிவு பொருட்கள் திறந்தவெளியில் வெளியேற்றப் படுவதும் உக்கக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி சேதன பசளை உற்பத்தி செய்யப்படாதிருந்தத்துடன் உக்காத கழிவுகளை எரித்து அழிக்கப்படுவதும் அவதானிக்கப்பட்டது.	சிதைவடைக்கூடிய மற்றும் சிதைவடையாத கழிவுகளை வேறுபடுத்தி தற்போது கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதுடன் அக்காணியின் உரித்து தொடர்பாக காணப்படுகின்ற சிக்கல்கள் காரணமாக நிரந்தர கழிவுப் பொருள் சுழற்சி நிலையம் ஒன்றை அமைத்து முறையாக கழிவு பொருட்களை வெளியேற்றும் நடைமுறை ஒன்றை தயாரிப்பதற்கு முடியாது உள்ளதாக	முறையான நடைமுறை ஒன்று ஏற்ப கழிப்பு பொருட்களை வெளியேற்றல் இடம் பெற வேண்டும்
(ஆ) சபையினால் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்ற காணி பிரதேச சபைக்காக கையளிக்கப்படா திருந்ததுடன் கழிவு பொருட்களை வெளியேற்றுவதற்காக சுற்றாடல் அனுமதி பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.	கழிவு பொருட்கள் வெளியேற்றும் காணியின் உரித்து தொடர்பாக சிக்கல்கள் காணப்படுகின்றதால் தீர்வு செய்யப்பட்டதன் பின்னர் காணின் உரித்தை கையேற்று சுற்றாடல் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	விரைவில் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி பத்திரமன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்